

அலகு தேர்வு - 5**மேல்நிலை (முதலாம் ஆண்டு)----- கணக்குப்பதிவியல்****அலகு 6 - துணை ஏடுகள் - I****காலம் : 45 நிமிடம்****மதிப்பெண்கள் : 40****அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.****5 × 1 = 5**

- விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?
(அ) அனைத்து சரக்குகளின் விற்பனை (ஆ) அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
(இ) அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
- கொள்முதல் திருப்ப ஏடு பதிவு செய்வது -----
(அ) சரக்களித்தோருக்கு, உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு
(ஆ) அளித்தவரிடம் உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சொத்துகள்
(இ) உடனடியாக பணம் பெற்றுக் கொண்டு சொத்து வாங்கியவரிடம் திருப்பியது
- இயந்திரம் கடனுக்கு வாங்கியது பதிவு செய்யவேண்டிய ஏடு -----
(அ) கொள்முதல் ஏடு (ஆ) விற்பனை ஏடு (இ) உரிய குறிப்பேடு
- பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல?
(அ) ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
(ஆ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது
(இ) வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது
- இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்
(அ) உரிய குறிப்பேடு (ஆ) பேரேடு (இ) கொள்முதல் ஏடு

பகுதி --- II**எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 6- க்கு கட்டாயம்****விடையளிக்கவும்.****4 × 2 = 8**

- ஏதேனும் நான்கு துணை ஏடுகளின் வகைகளைக் குறிப்பிடுக.
- பற்றுக் குறிப்பு என்றால் என்ன?
- கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எந்த துணையேட்டில் பதிய வேண்டும்
அ) ராமனிடமிருந்து சரக்குகளை வாங்கியது ₹.10,000/-
ஆ) ₹. 3000 மதிப்புள்ள சரக்குகளை கவிதா என்பவருக்கு விற்பனையில் தரம் குறைவாக இருக்கிறது என்று அவர் சரக்கை திருப்பினார்
- பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு கொள்முதல் ஏட்டினை தயார் செய்க

2017 ஜூலை	1	ரமேஷிடமிருந்து கடனா சரக்கு வாங்கியது	₹. 1,000
ஜூலை	5	சுந்தரிடமிருந்து ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	₹.1,500
	10	குமாரிடமிருந்து சரக்கு கடனுக்கு வாங்கியது	₹. 2,200
- 2017 டிசம்பர், 31-ல், கணக்கேடுகளின் படி இயந்திரத்தின் மதிப்பு ₹. 50,000. அதன் மீதான தேய்மானம் ஆண்டிற்கு 10%. சரிக்கட்டுப் பதிவு தருக.

பகுதி --- III**எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 10 - க்கு கட்டாயம்****விடையளிக்கவும்.****4 × 3 = 12**

- உரிய குறிப்பேடு என்றால் என்ன?
- இடாப்பு என்றால் என்ன?
- பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்யவேண்டும் என்று குறிப்பிடுக.
1 கடனுக்கு சரக்கு விற்பனை
2 உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது.
3 சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு.
- கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு 2018 ஜனவரி 1-ல் தொடங்கும் ஆண்டிற்கான தொடக்க இருப்பினை உரிய குறிப்பேட்டில் பதிவு செய்க.
ரொக்கம் ₹. 2000 ; இயந்திரம் ₹. 50000 ; அறைகலன் ₹. 5000 ; கடனீந்தோர் ₹. 13,000
கடனாளிகள் ₹. 18,000
- இயந்திரம் பொருத்த கூலி ₹. 8,000. கூலி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. 31.டிசம்பர் 2016 இல் திருத்தப் பதிவினைத் தருக.

பகுதி --- IV**எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.****3 × 5 = 15**

- பின்வரும் விவரங்களைக் கொண்டு கோவிந்தன் அறைகலன் நிறுவனத்தின் 2018 பிப்ரவரி மாதத்திற்கான விற்பனை ஏட்டினை தயார் செய்க.
2013 ஜூலை 5. இராஜ் & கோவிற்கு கடனுக்கு விற்பனை
10 மேஜைகள் மேஜை ஒன்று ₹. 1,800 விலை
10 நாற்காலிகள் நாற்காலி ஒன்று ₹. 1,000 விலை
ஜூலை 11 ரூபி நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்பனை
8 மேஜைகள் மேஜை ஒன்று ₹. 2,500 விலை
8 நாற்காலிகள், நாற்காலி ஒன்று ரூ.150 விலை
ஜூலை 15. அலங்கார நிறுவனத்திற்கு கடனுக்கு விற்பனை
5 அலமாரிகள், அலமாரி ஒன்று ₹. 5,000 விலை
3 மேஜைகள், மேஜை ஒன்று ₹. 3,500 விலை
ஜூலை 21. இயந்திரம் கடனுக்கு விற்பனை ₹. 3,000
ஜூலை 25. கோபிநாதத்திற்கு கடனுக்கு விற்பனை :
7 மேஜைகள், மேஜை ஒன்று ₹. 4,500 விலை
- பின்வரும் நடவடிக்கைகளை உரிய துணை ஏடுகளில் பதிவு செய்க ;
2013

ஏப்ரல்	1	ரமேஷுக்கு சரக்கு விற்பனை	15,000
ஏப்ரல்	5	குமாருக்கு சரக்கு விற்பனை	12,200
ஏப்ரல்	8	சங்கர் நமக்கு சரக்கு விற்பனை	3,000
ஏப்ரல்	10	குமார் திருப்பிய சரக்கு	6,100
ஏப்ரல்	15	ரமேஷ் திருப்பிய சரக்கு	2,000
ஏப்ரல்	23	சங்கரிடமிருந்து சரக்கு வாங்கியது	10,000

18. பின்வரும் நடவடிக்கைகளை 2017 டிசம்பர் மாதத்திற்கான, கண்ணனின் கொள்முதல் மற்றும் விற்பனை ஏடுகளில் பதிவு செய்க.

2017 `	₹.
டிசம்பர் 1 சுமதியிடமிருந்து சரக்கு கடனுக்கு வாங்கியது	17,800
டிசம்பர் 4 இராணிக்கு கடனுக்கு சரக்கு விற்பனை	15,200
டிசம்பர் 6 மணியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது	7,000
டிசம்பர் 10 சரண்யாவிற்கு கடனுக்கு சரக்கு விற்பனை	12,500
டிசம்பர் 17 ஹுசேனுக்கு கடனுக்கு சரக்கு விற்பனை	13,250
டிசம்பர் 21 இரகுநாதனிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது	10,000
டிசம்பர் 26 வியாமிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்பனை	3,000

19. கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விற்பனைத் திருப்ப ஏட்டில் பதிவு செய்து, பேரேட்டில் எடுத்து எழுதுக.

2015 ஜனவரி 5 பழுதடைந்த காரணமாக ஐந்து அலமாரிகள் ஒன்று ₹.5,000, கோபு திருப்பியது. ரொக்கம் செலுத்தப்படவில்லை.

ஜனவரி 25 தரம் குறைவு காரணமாக மூன்று பாபா தூட்டுகள், ஒன்று ₹.3,500, அமீரிடமிருந்து திரும்ப பெறப்பட்டது. ரொக்கம் செலுத்தப்படவில்லை.

ஜனவரி 27 அனுப்பப்பட்ட மாதிரிக்கேற்ப சரக்குகள் இல்லாததால், ரொக்கம் பிறகு பெற்றுக்கொள்வதாகக் கூறி கண்ணன் திருப்பிய சரக்கின் மதிப்பு ₹. 23,000